

**உள்ளூர் லாப நோக்கல்லாத மற்றும் தொண்டு அமைப்புகளுக்கு அதரவளிக்க கிட்டத்தட்ட \$600,000 தொகையை ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் பங்களிக்கிறது**

ப்ராம்ப்ட்டன், ON (மே 6, 2022) – உள்ளூரில் இருக்கின்ற 64 லாப நோக்கல்லாத அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு உதவுவதற்காக 2022 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட \$600,000 நிதியை, ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் பங்களிக்கிறது; இந்த அட்வான்ஸ் ப்ராம்ப்ட்டன் ஃபண்ட் எனும் நிதியத்தின் மூலமாக வழங்கப்படும் மானிய மதிப்பானது \$5,000 முதல் \$25,000 வரை இருக்கும்.

கோவிட்-19 தொற்று பரவலிலிருந்து ப்ராம்ப்ட்டன் நகரம் மீண்டு வருவது தொடர்ந்து நடைபெறுவதால், சமூகம் நம்பியிருக்கும் முக்கியமான திட்டங்களை வழங்க இந்த நிதி முக்கியமானது. அட்வான்ஸ் ப்ராம்ப்ட்டன் நிதியம் (Advance Brampton Fund) மூலம் ஆதரவளிக்கப்படும் நிறுவனங்களில் அஸீஸ் ஃபவுண்டேஷன் (Asees Foundation), லேடி பால்லெர்ஸ் கேம்ப் (Lady Ballers Camp), ஒன் வாய்ஸ் ஒன் டீம் இளைஞர் தலைமைப்பண்புக்கான அமைப்பு (One Voice One Team Youth Leadership Organisation), பஞ்சாபி சமுதாய சுகாதார சேவைகள் (Punjabi Community Health Services), பிக் ப்ரதர்ஸ், பிக் சிஸ்டர்ஸ் ஆஃப் பீல் (Big Brothers, Big Sisters of Peel), பீக்ஸ் ஆர்ட்ஸ் ப்ராம்ப்ட்டன் (Beaux Arts Brampton) மற்றும் பலவும் அடங்கும். 2022 அட்வான்ஸ் ப்ராம்ப்ட்டன் நிதி உதவி பெறுபவர்களின் முழுப் பட்டியலை [brampton.ca/abf](http://brampton.ca/abf) இல் காணலாம்.

கோவிட்-19 தொற்று பரவலின் போது, குறிப்பாக ப்ராம்ப்ட்டன் மூத்த குடிமக்கள் தனிமைப்படுத்தப்பட்டதாலும், கிடைக்க வேண்டிய ஆதரவுகள் கிடைக்காததாலும் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். [இண்டஸ் கம்யூனிட்டி சர்வீசஸ் \(Indus Community Services\)](http://IndusCommunityServices.com) க்காக, “அட்வான்ஸ்டு ப்ராம்ப்ட்டன் ஃபண்ட் எங்கள் மூத்த குடிமக்களுக்கு, அவர்களின் கலாச்சாரங்களை வெளிப்படுத்தவும், கலை, உரையாடல், உடற்பயிற்சி, கல்வி மற்றும் ஆரோக்கியமான உணவு மூலம் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் ஆதரவளிக்கும் பணியில் எங்களுக்கு உதவும். இந்த திட்ட நிரலாக்கத்தை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நேரிலும் மெய்நிகர் முறையிலும் வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”

“ப்ராம்ப்ட்டன் ஒரு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான நகரமாகும், மேலும் [அஸ்ஸ்](#)

[அறக்கட்டளை \(Asees Foundation\)](#) சுறுசுறுப்பாக இருப்பதன் முக்கியத்துவத்தை

அங்கீகரிக்கிறது. “அட்வான்ஸ் பிராம்ப்ட்டன் நிதியானது, எங்கள் சமூகத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் பிற தனிநபர்களுக்கான செயல்படத் துவங்குங்கள் (கெட் ஆக்டிவ்) எனும் எங்கள் முன்முயற்சியை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பை எங்களுக்கு வழங்கும். உடல் தகுதி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை பாவனை பற்றிய அறிவையும் புரிதலையும் வளர்த்துக் கொள்ள இளைஞர்களுக்கு உதவுவதில் இந்த பங்களிப்புகள் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

“[லேடி பால்லெர்ஸ் கேம்ப் \(Lady Ballers Camp\)](#) க்கு, இந்த நிதியானது சமூகத்திற்கு மதிப்புமிக்க திட்டத்தை வழங்குவதற்கான அவர்களின் திறனில் கருவியாக இருந்தது. 2021 இல் மானியம் பெற்ற அவர்களுக்கு, தங்களின் கோடைக்கால முகாம் 2.0 - கற்றுக்கொள்வதற்கான உரிமை, விளையாடுவதற்கான உரிமை, எனும் முகாம் வெற்றிகரமாக அமைவதை உறுதிசெய்ய இது உதவியது. “எங்கள் திட்டம் எங்கள் எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக அமைந்துவிட்டது, ப்ராம்ப்ட்டனில் 246 குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் சென்றடைந்தது; மேலும் பல இளைஞர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டு வந்தது. 2021 இலையுதிர்காலத்தில், இந்த அசாதாரண கடினமான காலங்களில் முக்கியமானதாக கருதப்பட்ட ‘மனநலத்திற்கான’ நிகழ்ச்சித் திட்டத்துடன், கல்விப் பயிற்சி மற்றும் வீட்டுப்பாட உதவிகளை நாங்கள் வழங்கினோம்.” 2022 திட்டத்தின் நிதியுதவியானது, லேடி பால்லெர்ஸ் கேம்ப் இன் 8 வார கோடைக்கால முகாம் மற்றும் 14 வார கால பள்ளிக்குத் திரும்பும் நிகழ்ச்சிகளை வழங்க உதவியது; இதில் கறுப்பின பெண்குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் அவர்கள் வறுமையிலோ அல்லது வறுமையில் விழக்கூடிய ஆபத்திலோ இருந்தால் அவர்களுக்கு உடல்நீதியான பயிற்சி, உணர்ச்சியூர்வமான நலன், சமூகத்தோடு இழைதல் மற்றும் மிக முக்கியமான கல்வி ஆதரவு வழங்கப்பட்டது.

உள்ளூர் இலாப நோக்கற்ற மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு மேலும் ஆதரவளிக்க, அட்வான்ஸ் ப்ராம்ப்ட்டன் நிதியானது டொராண்ட்டோ மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தின் (முன்னர் ரையர்சன் பல்கலைக்கழகம்) [ஜி ரேமாண்ட் ச்சாங்](#)

[தொடர்கல்விப் பள்ளி \(G. Raymond Chang School of Continuing Education\)](#) உடன் இணைந்து நிறுவனங்களின் திறனை விரிவுபடுத்துவதற்கும், துறையை உருவாக்குவதற்கும் இலாப நோக்கற்ற துறை மேம்பாட்டுப் பட்டறைகளை வழங்கியது. கல்வி மற்றும் திறன்கள். நவம்பர் 2021 முதல், 11 அமர்வுகள் நடத்தப்பட்டன, இவற்றில் 250க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். அடுத்த தொடர் இலையுதிர்காலத்தில் தொடங்கும்.

**அட்வான்ஸ் ப்ராம்ப்ட்டன் ஃபண்ட் ( Advance Brampton Fund) பற்றி**

அட்வான்ஸ் ப்ராம்ப்ட்டன் ஃபண்ட் ஆனது \$600,000 நிதி கொண்ட சமுதாய மானிய திட்டம் ஆகும்; இது சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் கவுன்சிலின் ஆயுட்கால முன்னுரிமை கொண்ட விஷயங்களை முன்கூட்டியே முடிப்பதற்கும் தகுதிவாய்ந்த, ப்ராம்ப்ட்டனைத் தளமாக கொண்ட, லாபநோக்கல்லாத அல்லது அறக்கட்டளை நிறுவனங்களுக்கும் அவர்களின் நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் சேவைகளை வழங்குகின்ற சமுதாய மானிய திட்டமாகும்.

இதில் மூன்று வழிகளில் நிதி வழங்கப்படுகிறது:

- **புதிதாக எழுப்பவை** – புதிய மற்றும் புதுமை படைக்கும் திட்டப்பணிகளுக்கு நிகரான நிதியாக \$5,000 வரை
- **வளர்ந்து வருபவை** – ப்ராம்ப்ட்டன் நகரில் ஒருமுறையேனும் நிகழ்த்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு நிகரான நிதியாக \$12,500 வரை
- **பெரிதாக விரிவடைபவை** - ப்ராம்ப்ட்டன் நகரில் ஒருமுறையேனும் நிகழ்த்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு நிகரான நிதியாக \$25,000 வரை

2023ல் நடைபெறும் திட்டப்பணிகளுக்கு ஆதரவளிக்க, அடுத்த சுற்று மானிய விண்ணப்பங்கள் 2022 இலையுதிர்காலத்தில் வழங்கப்படும். 2022 அட்வான்ஸ் ப்ராம்ப்ட்டன் நிதி உதவி பெறக்கூடியவர்களின் முழுப் பட்டியலுக்கும், திட்டத்தைப் பற்றி மேலும் அறியவும், [brampton.ca/abf](http://brampton.ca/abf) ஐப் பார்வையிடவும்

**அறிஞர் கூற்றுக்கள்**

“ப்ராம்ப்ட்டன் வாய்ப்புகளுக்கான நகரம் ஆகும், மேலும் அட்வான்ஸ் ப்ராம்ப்ட்டன் நிதி எங்கள் உள்நூர் இலாப நோக்கற்ற நிறுவனங்களில் ஏற்படுத்திய தாக்கத்தைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். COVID-19 தொற்றுபரவலிலிருந்து நாங்கள் தொடர்ந்து மீண்டு வருவதற்கு அவர்கள் வழங்கும் ஆதரவளங்கள் மிகவும் தேவையான ஆதரவை வழங்குகின்றன.”

- *பேட்ரிக் பர்வுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்*

“அட்வான்ஸ் ப்ராம்ப்ட்டன் நிதியானது, வெறும் நிதியுதவி என்பதை விட மேலான விஷயங்களை வழங்குவது மட்டுமல்லாமல், எங்கள் நகரத்திற்குத் தேவையான திட்டங்களையும் சேவைகளையும் வழங்குவதற்கான வாய்ப்பை, எங்கள் ப்ராம்ப்ட்டன் நகரை அடித்தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கு வழங்குகிறது. சமூகத்திலும் மற்றும் இந்த முக்கிய ஆதாரங்களை வழங்கும் நிறுவனங்களிலும் இந்த நிதியுதவி ஏற்படுத்தும் தாக்கத்தைப் பார்ப்பது அற்புதமான விஷயமாகும்.”

- ஹர்கிரட்சிங், நகர கவுன்சிலர், வார்டுகள் 9 & 10; தலைவர், பெருநிறுவன சேவைகள், ப்ராம்ப்ட்டன் நகரம்

“எங்களின் அட்வான்ஸ் ப்ராம்ப்ட்டன் ஃபண்ட் ஆனது, ப்ராம்ப்ட்டனைத் தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நிதியளிப்பதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம், எங்கள் பலதரப்பட்ட மக்களின் தேவைகளை ஆதரிப்பதில் ப்ராம்ப்ட்டன் நகரம் பெருமிதம் கொள்கிறது. இந்த குழுக்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் நேர்மறையான வித்தியாசத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.”

- பால் மோர்ரிஸன், இடைக்கால தலைமை நிர்வாக அலுவலர், ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். Twitter, Facebook, மற்றும் Instagram ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்

**ஊடக தொடர்பு**

ப்ராம்ப்ட்டன் நகர பன்முக கலாச்சார ஊடகம்

[multiculturalmedia@brampton.ca](mailto:multiculturalmedia@brampton.ca)